



வெப்ப எச்சரிக்கையின்போது குடியிருப்புவாசிகளை குளிர்ச்சியாக வைத்திருக்க ப்ராம்ப்ட்டன் நகரம் வெப்ப நிவாரணம் அளிக்கும் இடங்களைத் திறக்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (ஜூன் 22, 2022) – நேற்றைய தினம் பீல் பிராந்தியம் விடுத்த வெப்ப எச்சரிக்கையைத் தொடர்ந்து ஜூன் 21 ஆகிய இன்றைய தினத்தில் துவங்கி, குடியிருப்புவாசிகள் தங்களை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றி ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் அவர்களுக்கு நினைவூட்டுகிறது.

நகர நிர்வாகமானது, பொதுமக்கள் வந்துபோகும் தங்களின் கட்டிடங்கள் அனைத்திலும் (ப்ராம்ப்ட்டன் சிவிக் மையம், நகர் மன்றம், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் நூலகங்கள்) வழக்கமான பணி நேரங்களில் வெப்ப நிவாரணம் அளிக்கும் இடங்களைத் திறந்துள்ளது.

நகரின் ஸ்ப்ளாஷ் பேட் செயல்புரியும் நேரங்கள் தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையும், சிங்க்வாகவ்ஸியில் உள்ள நீரில் அனைந்து விளையாடும் குளங்கள், காலநிலை அனுமதிக்கும் பட்சத்தில், தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

வெப்பத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள பின்வரும் சிறு குறிப்புக்களை ப்ராம்ப்ட்டன் நகரவாசிகள் தங்கள் மனத்தில் கொள்ளுதல் நலம்.

திறந்தவெளி செயல்பாடுகளைக் குறைக்கவும்

குடியிருப்புவாசிகள் திறந்தவெளி செயல்பாடுகளைக் குறைத்துக்கொள்ள ஊக்கமளிக்கப்படுகிறார்கள். வெய்யிலில் அதிக நேரம் இல்லாமல் இருத்தல், எராளமான தண்ணீர் குடித்தல் மற்றும் குளிர்சூட்டப்பட்ட இடங்கள் அல்லது நிழலான பகுதிகளில் இருத்தல் ஆகியவற்றுக்கு ஊக்கமளிக்கப்படுகிறார்கள்.

ஆபத்தில் சிக்கக் கூடிய தனி நபர்கள்

மூத்த குடிமக்கள் மற்றும் இளம் குழந்தைகள்தான் குறிப்பாக ஆபத்துக்கு ஆட்படுவார்கள் மற்றும் இப்படி ஆட்பட்டுவிடலாம் என தாங்கள் நினைக்கின்ற நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை மெய்நிகராக அல்லது தொலைபேசி வழியாக அவ்வப்போது அவர்களின் நலன் விசாரிக்க ஊக்கமளிக்கப்படுகிறார்கள்.

செல்லப்பிராணிகள்

செல்லப்பிராணிகளை குளுமையாக வைத்துக்கொள்வதற்கான சிறு குறிப்புகள்:

- உங்கள் செல்லப்பிராணிகளை நடப்பதற்காக வெப்பமாக இருக்கும் வெளிப்புறங்களுக்கு அழைத்துச் செல்லவேண்டாம் மற்றும் கட்டிடங்களுக்கு உள்ளாகவே வைத்திருக்கவும் - வெறும்



காலால் நாமே கூட நடக்கவே முடியாத உஷ்ணம் கொண்ட நடைபாதைகள், செல்லப்பிராணிகளின் பாதங்களுக்கு மிக மிக உஷ்ணமாக இருக்கும்.

- ஏராளமான தண்ணீர் கொடுக்கவும்
- வீடுகளின் உள்ளாக காற்றோட்ட வசதி செய்யவும்
- வெய்யிலில் இருக்கும் நேரத்தைக் குறைத்து நிழல் ஏற்படுத்தவும்

அதிக வெப்பான நிலையில், குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை கவனிப்பாரற்று வாகனங்களில் தனித்து விடாதீர்கள்.

தண்ணீரில் பாதுகாப்பாக இருக்கவும்

நீர்நிலை அருகில் பாதுகாப்பாக விளையாடுமாறு குடியிருப்புவாசிகளுக்கு நினைவூட்டப்படுகிறது:

- நீரில் இருக்கும்போது குழந்தைகளை எப்போதுமே கைக்கெட்டும் தூரத்தில் வைத்திருங்கள்
- ஒருபோதும் தனித்து நீந்த விட வேண்டாம்
- கொல்லைப்புற குளங்களில் நான்கு பக்கமும் வேலிகள் அமைத்து உள் நுழைவதைக் குறைக்கவும் மற்றும் கட்டுப்படுத்தவும்
- குளங்களில் அல்லது கடற்கரைகளில் இளம் குழந்தைகளை விடும்போது அவர்களுக்கு உயிர்காப்பு கவசம் அணிவிக்கவும்
- உயிர் காப்புக்கான கண்காணிப்பு கொண்ட கடற்கரைகள் மற்றும் நீச்சல்குளங்களையே தேர்வு செய்யவும்
- உபயோகத்தில் இல்லாதபோது, கவனம் கொடுக்கப்படாத குழந்தைகள் அனைந்து விளையாடும் குளங்கள் மற்றும் பக்கெட்டுகளைக் காலி செய்துவிடவும்
- உங்களுக்கென தனி குளம் அல்லது குடில் இருக்குமானால், உயிர்காக்கும் திறமைகளை குடும்ப உறுப்பினர்கள் கற்றுக்கொள்வதை உறுதி செய்யவும்

வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வது பற்றிய மேலும் தகவல்களுக்கு, வருகை

தரவும்: www.brampton.ca மற்றும் www.peelregion.ca



Service and Information Update

multiculturalmedia@brampton.ca

